



APRIL 17, 1898

# THE HUE AND CRY.

ISSUED ON TUESDAYS AND FRIDAYS.

**NOTICE.**—Any person giving information leading to the apprehension of an offender, or to the discovery of stolen property, may be rewarded on the recommendation of the Inspector-General of Police. Any person found in possession of stolen articles is liable to prosecution. Applications for rewards for the capture of escaped convicts should be addressed to the Inspector-General of Prisons.

குற்றவாளியைப் பிடித்தலே அல்லது நிருட்டுடையகளை கண்டுபிடித்தச் செய்யறி அறிவிச்சிற எவருக்கும் பொவில் இன்ஸ்பிக்கர் ஜென் றவின் து சியாரிசன் போரில் நன்கு கொடை கிடைக்கும். நிருட்டுடையகளை வைத்திருப்பவருக்கு மிரோதமாய் வழக்குவைக்கப்படும். தப்பிப்போன முறைக்காரரைப் பிடித்த வகுக்கு வெடுமலி மறியலிட்டுமன்றைப்பக்கர் ஜென் றவிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம்.

**WANTED BY THE POLICE.**

THE two under-mentioned persons are charged with theft of green cardamons at New Tunigalla estate on February 2, 1896. The Police Magistrate of Panwila has issued warrant No. 7,065 for their arrest.

(1) Andiyawatta Naidah ; is a Sinhalese of the Pannayah caste ; religion, Buddhist ; occupation, cultivator ; age, 38 years ; height, 5 ft. 4 in. ; make, thin ; complexion, dark ; nose, mouth, and teeth, ordinary ; eyes, dark brown ; hair, black, tied in a knot ; wears whiskers and moustaches ; one finger short ; a scar on left leg ; is lame ; birthplace, Galaboda village, Rangalla ; haunts Panwella, Wahigolla, and Hulu-ganga ; wife, Ukku, lives at Galaboda village ; has a daughter about 1½ year old ; father, Kira, and brother, Ukkuwa, live at Galaboda village ; is well known to the headmen of the district.

(2) Dawatugolla Bilinda ; is a Sinhalese of the Pannayah caste ; religion, Buddhist ; occupation, cultivator ; age, 39 years ; height, about 5 ft. ; make, stout ; complexion, dark ; nose, mouth, and teeth, ordinary ; eyes, dark brown, oval ; hair, black, tied in a knot ; wears whiskers and moustaches, cut short ; a scar on the stomach ; birthplace, Galaboda village, Rangalla ; haunts Panwella, Udagoda, and Duckwari ; is married ; wife lives at Galaboda village ; brother, Puncha ; brother-in-law, Naidah ; is well known to the headmen of the district and to all the villagers of that village.

Weerasakara Kankanan Arachchige Appu ; charged with committing highway robbery at Waraketiyyara in Tangalla district on February 7, 1896 ; is a Sinhalese of the Wellala caste ; religion, Buddhist ; occupation, cultivator ; age, 22 years ; height, about 5 ft. 6 in. ; is well built; complexion, dark brown ; nose and mouth, ordinary ; teeth, well set ; eyes, black, round ; hair, black, tied in a knot ; wears slight moustaches and beard ; birthplace, Kambussawala in Tangalla district ; general residence, Kambussawala ; occasional residences, Kudaheella, Getamana, and Mahabeella ; haunts Beliatta bazaar, Dikwella, and Dikwewa ; is unmarried ; father, Weerasakera Kankanan Arachchige Johan Hamy, of Kamionssawala ; is well known to the Police Officers of Waharakgoda, Kudaheella, and Mahaheella. The Police Magistrate of Tangalla has issued warrant No. 9,895 for his arrest.

J. W. Farnsworth, Bombardier No. 94,069 R.A., charged with absence without leave on April 7, 1896, from 37th Company, Southern Division, Royal Artillery at Trincomalee; age, 33 years 7 months; height, 5 ft. 8 in.; complexion, fresh; hair, auburn; eyes, blue; occupation, clerk; date of enlistment, November 5, 1893; place of enlistment, Sheffield; birthplace, Brompton, Derby.

STOLEN.

ON March 7, 1896, from a dwelling-house at No. 28, Layard's Broadway : 1 brass lamp, 1 crowbar, 1 red sarong, and 1 green silk handkerchief. Owners, Abdul Pasoore and Mahamado.

On March 20, 1896, from the Military lock-ups, Fort, Galle: 6 copper friction tubes. Property of the Municipality, Galle.

On March 22 or 23, 1896, from the ss. Gloucester City whilst coaling in Colombo Harbour : 1 silver chronometer balance lever watch, 1 gold Albert chain, 1 gold scarf pin, 1 gold ring set with cat's-eye, 1 pair gold links, 1 pair common links, 1 magnifying glass, 1 copper stencil plate, and 1 set jacket buttons. Owner, Mr. W. Burnip, Chief Engineer, ss. Gloucester City.

On March 25, 1896, from the Taralampala at Godigama in Tangalla : 1 brown bull, horns painted, 5 years old ; also a red bull, horns painted, 8 years old. Owner, Abhamadu Lebbe Mahammadu Lebbe Marikar, of Nalgama.

On March 28, 1896, from the toll station at Ambalan-tota, Hambantota : a hackery. Owner, Paranapalliya Gamage Don Arnolis.

On April 1, 1896, from the owner's garden at Mipawala: 2 red cows branded S. & C. S. on the right flank; 1 black cow branded S. & C. S. on the right flank. Owner, Tellamure Hettige Adonis de Silva.

On April 6, 1896, from the owner's house at Dagedara, Galle: 10 Muhammadan religious books written in Arabic characters, 8 red camboys, Rs. 25 in cash, 4 red worn camboys, 1 brass hanging lamp, 1 brass spittoon, 1 brass tray, 10 female white jackets, and 4 silver studs. Owner, Ismail Lebbe Marikan and Kasi Lebbe Marikar.

On April 8, 1896, from the owner's coat pocket at Colombo: a purse containing about 5 sovereigns, 1 five-pound Bank of England note, a luggage receipt, a member ticket for the Imperial Institution, London, some small silver, and some papers. Owner, Mr. J. R. Love, passenger per ss. Rome for London.

On April 8, 1896, from a house at Castle Hill street, Kandy : 4 yards pink flannel, 8 yards blue flannel, 5 yards Kankoloth, 2 yard gray woollen, 1 yard brown plush, 1 striped flannel coat, 1 black serge coat, 2 kitchen knives. Owner, Mrs Mottau.

On April 10, 1896, from the fowl-house at Mousaella estate, Lindula : 2 light yellow hens, 17 black hens, 1 large white cock, and 4 guinea fowls. Owner, Mr. J. G. Sinclair.

On April 10, 1896, from the residence of Mr. F. R. Ellis at Union place, Slave Island, Colombo : 1 small jack-wood box, 3 white cloths, 2 white coats, 2 banians marked "F. E." Owners, Mr. F. R. Ellis and Lawrence Appu, servant of Mr. Ellis.

On April 11, 1896, from the lines at Raxawa estate :  
8 cloths, 8 vetties, 4 coats, 3 shirts, 4 banians, Rs. 18 in cash,  
1 pair silver bangles, 1 silk handkerchief, and some  
clothes. Owawer, Arunasalam.

From the owner's cart : a Municipal tin plate bearing No. 155. Owner, Lanka Goneeganage James Kaburugamua, of Matara.

## STOLEN OR STRAYED.

ON March 5, 1896, from a paddy field at Polopai: a light brown cow branded  $\mathcal{E}$  on the hump, 5 years old. Onwer, Valayuthar Nallatamby.

On March 30, 1896, from the field called Patukumbura: 1 red bull branded ♀.O. C.Q. X on the left flank, 5 years old; 1 black cow branded ♀.O. C.Q.X. on the right flank. Owner, Atainkita Kariawasam Patirage Arishamy, of Atainkita.

**LOST.**

ON April 8, 1896, between the Bristol Hotel and Fort Railway Station : a new red parasol. Owner, Mr. F. C. O. Braman.

පොලිසියට ඔහුගේ ප්‍රතිචාරන් ඇය.

କାଳ, ପରିଚେତକରକ ଯୁକ୍ତି; କଣ ଲେଖେ ଆରବିଶିଳ୍ପୀଙ୍କୁ; ମୋହୁ  
ଲକ୍ଷ୍ମୀ 1896 ବ୍ୟାପ୍ତି ପରିବର୍ତ୍ତନାର ଲଙ୍ଘ 7 ଲେଖି ଦେଇ କଣ ଗାନ୍ଧି  
ଦ୍ୱାରା କଥାକାରୀରେ ସମ୍ମାନିତ ମଂକୋଲ୍ ଲକ୍ଷ୍ମୀବାବୁ ଦ୍ୱାରା  
ଅନ୍ତର୍ଜାଲରେ ପରିଚ୍ଛାଯାଇଛି। ଆମ୍ବିକ, ମିଶନ୍‌ସାର୍କ;  
ଶାଲ୍‌ପାତ୍ର, ତୈବାଦିତ୍ୟାମ; ଆତମ, ଉତ୍ସବାମ; ରଜଞ୍ଜାମ, ତୈବାତି  
ଶାର୍ଯ୍ୟ କରୀମ; ପଇହ, ଅପିରାଇ ପାଦି; ଦୟ, ଅବି ରଙ୍ଗକର  
ଅଳ୍ପ କେବେ ଦୁଇଅନ୍ତ ଆଜି; ଅରୀରାଯ, ପିଲିପୁଣୀର ଆଜି;

ପାଇ, ହାଲୁମୁଣ୍ଡିଦି; କୁଷେ ଜନ କଥି, କୁମାରଙ୍ଗି; ଦିନେ  
କରିଲିଦିଆଯି ଆଜ; ଆଜ, କାଳିଦି, ଉପକୁରିଦି; ଉଦକେଳି,  
କାଳିଦି, କୋଣେଟେମି ବିଶେଷା ଆଜ; ଯତ୍ତିଲ ଜନ ରୁଦ୍ଧି  
ଯତ୍ତିଲ, ରିକଣ ଆଜ; ଲମ୍ବ ଛାତ, ବନଗାର ଅଜନିରିଦି  
ଛୁଲେଖ କୁଣ୍ଡିଚନ୍ଦ୍ରାଲା; ପୋଣେଜେଦିନ ଅନ୍ଧାର କଥା  
କରିଲେହୁଦିନ; ଅନ୍ଧାର ଲାଇ ଆଜ, କୁଣ୍ଡିଚନ୍ଦ୍ରାଲା  
କୁଣ୍ଡିଚନ୍ଦ୍ରାଲା ଜନ ମାହୁରାଲେଲ; ତୋବେନାହାର କୁଣ୍ଡିଚନ୍ଦ୍ରାଲା  
କୁଣ୍ଡିଚନ୍ଦ୍ରାଲା, ବୈଳାନ୍ଧବିହୁକବେଳ, ଦିନ୍ବିଲାଲେଲ ଜନ ଦକ୍ଷିଣାଲେ;  
ଅନ୍ଧାର କଥା; ଦିନ୍ବି, କୁଣ୍ଡିଚନ୍ଦ୍ରାଲା ତିରିଜେଦର କନ୍ଧକାନାହିଁ  
ଅରୀଲେଖେ ଦେଇନାହାତ; ଲକ୍ଷ୍ମୀଲାଲେ, କୁଣ୍ଡିଚନ୍ଦ୍ରାଲେ  
ଜନ ଉକରିଯେବି ରୋଲିଦି ଉପିଚିରିଲାରାହେଲ ଲୋକୁଳ  
କେବୁକାର ଦୁନ୍ତିମି ଆଜ. ବନଗାରଲେଲ ପୋଲିଦି ବିଜ୍ଞି  
କୁରାକୁଣ ଉଚ୍ଚନ ଅବିକ ୨,୫୫୫ ଦରଣେ ଉପରବୁଲ ମୋତୁ  
ଆଜ ଲିମ କିନିଜ ପିଲିକର ଆଜ.

காலதுவன்கூட பன்னிகரன் அவினா 94,069 R.A., சுரன்ன  
பே, விட்டிலை. பூ. ரஷப்பளைர்ன் தீக்கிய வசீ 1896 க்கு  
அடிப்படை ஒக்டோப்ரம் 7 மேனிட்டிக் கிரிக்குப்பால்கெல் முடக்கீட்டில் பூ. கூட  
நிறுப்பக் கூட பூ. நிப்பிட்டு அதிகிய கிரிக்குப்பால் மேல் 37 சுரன்ன  
கேஸ்ட்டப்பேனிகேன் அப்பர் கீ.ஏ.உ. கிரிக்கீட்டு மேற்கொண்டு  
ரேப்பான்கை கருவுலை கிடைக்கி. உதவை, அவிர்ட் பீட்; மா. 7கி.;  
லை, அத்ரபி, அகல் 8கி.; பூ. பு. முக்குள்ளடி; அப்பைசை,  
ரகவுப் பூர்ணி; அப், நிலப்பார்சி; ரகாவுப்,  
கீடுங்கூடு; விட்டிலிவ் குலுக், வசீ 1893 நே தொடர்புக்கு  
ஒக்டோப்ரம் 5 வெளி இங்கேயே; விட்டிலிவ் ஸ்பா.கூட, கூ.ப்பிள்ளீ  
உங்கை; குப்பு கூ. சிர்விசீயே வோரெம்போ. நூல்  
ரய.

## සොරකම්කරන්ව සෙදුනා.

**ව** එ 1896 කටු මාරුතු වස 7 වෙනි දන ගෞරයරීජ් බොරෝවේවි පාරේ අඩුකි 28 දරණ පදනම්කාරය යායේ කෙදර ද්‍රීවි : පිහුමල ලාමිසු 1ද, යකඩ අල බානකු 1ද, රතුසරුණු 1ක් සහ පව්ච පටලේනසු 1ද. අදි රූසාරායා, අඩුල්ලප්පුරි සහ මකම්පුදු.

වත් 1896 කටු මාරුදු ලිස 20 වෙනි දින ගාලුලේ කෙටුව අදැඟලේ මිලිවේරිලාකෝර්ස්ස් තුළු : සහ පිප්පකාස රුපුවිස කේ. ගාලුලේ කාගරිකෝට අයිති බඩී.

ଲିର୍ବୁ ଲେ 25 ମେନି ଦିନାଟି ବନ୍ଧୁଗତଳେ ଯେବିଗତ  
ବରଣୀରେ ୧୦ ହଦି: ଉପକ ଅଵିର୍କ୍ତ କି ଫୋ ଏ ମେ  
ନିରାଶା ପ୍ରତିଷ୍ଠା ଆବି ଦ୍ଵିତୀୟାବ ଯୋଗୀ କବି, ଲାଜା ଅବି  
ର୍କୁ ଧି ଫୋ ଏ ମେ ପ୍ରତିଷ୍ଠା ଆବି. ଅବିନୀ  
କୁରା, କୁରାମି ଅଦୀନାର ଅକମିଙ୍କ ଲେବିବେ ମୋହାତମ୍ଭୁ  
ତଳାକିବେ ଉପକାର.

වත් 1896 කුඩා මිල් රැකු මිය 28 වෙනි දහ අභින්ධේව මූලික් නොව රැහැදුරුලේ ජ්‍යිතියේ තැනිගේ තුකු න්‍යා ක්‍රියා ඇති අයිතිවායා පෙන්වනු ලබයි.

වති 1896 කුට් අපෙලේ වක 1 වෙති දින මිපාවලදී අයිතිකාරයාගේ මිත්තේ ඉදෑ: දකුණු අත්තේ “ම්. ගේ. ප්.” තිබරණ ප්‍රංශසා ඇති රෘතුවට එලදෙනු නු 2ද, දකුණු අත්තේ “ම්. ගේ. ආ.” තිබරණ ප්‍රංශසා ඇති කළ එලදෙනු නු 1ද. අයිතිකාරයා, හෙලුවිරිකෙවිතෙන් අමේ මියේ දිලුවා.

କୁର୍ଯ୍ୟା, ତୁମେ ଦେଖିଲେ ବେଳେ ମରିବୁ କାହାର ଜଣ କୁହିଲେବି  
ବେଳେ ମରିବୁ କାହାର.

වති 1896 ක්‍රි අපේල් මක 8 වෙති දින කොළඹ අධිකාරීකාරුයාගේ කෝට්ඨ. සැන්කුවේ තිබූ සුරභයිකා අඩංගු රෝගයන් උවාන් 5ද, පවාන් 5සු එන්ග ලුනයේ බ්ල්ස්ක සේවුවේ 1ද, බවු, තුවකාසයේ 1ද, ලොඛඩිය තුවර ඉමිහිරිවල් ඉහුස්සෙරිවිකන් එන් මූල්‍ය බරි රිකාද්‍රී 1ද, පුනත් රිදි කාසයි සහ සම්කර කරදුසිදු ඇත්තිකාරු, ලොඛඩිය තුවරට ඇස්. ඇස්. රෙම් කැළුවේ පැයෙන් පැයෙන් පැයෙන් පැයෙන්.

• විජ්‍ය 1896 ක්වා අපුරුෂේ මක 8 වෙති දින මහුවලට කැස්වලදූල් ඉඟටිටිටි එන් ගෙදරක නීති : ලද් වැටිව් පාලන යුතු 4ද, තුළ පැනැලු යුතු 8ද, ලොඟ කොලොඩ් යුතු 5ද, අද්ධාච්ච වුලන් යුතු 2ද, දැනුරුටට පළපුරදී යුතු 1ද, ඉට ඒටිව් උගැල් කොට්ටි 1ද, කාත් සරත් කොට්ටි 1ද, කුසසියේ පිහියා 2ද. අධිනි කාරායා, මූලිවන නොරුවා.

වල් 1896 කටු අපෙල් වස 10 වෙති දින එන්දුල  
මාරුස්සායල්ල වන්දේ කුකුල්ලෙහි ඉඩ: පුද කැහ  
පාට කිකිලිලෝ 2ද, කජ කිකිලිලෝ 17ද, ලොකු පුද  
කුකුලෝ 1ද, ගිතකුලෝ 4ද. අධිකාරක, ජේ. ජ්.  
සිංහලයාර් මහත්තා.

වලි 1896 ක්‍රි අපේල් වස 10 වෙනි දින කොළඹි  
කොමිෂයකුදාරීදෙන් පුත්‍රීන් පෙලේස්. එකෝ, ඇප්. ආර්.  
අර්. ඇලිස මගධම්බාගේ ත්‍රිවිජේ ඩිට්; පුත්‍රී නොඳේ  
පෙවිටි 1ද, සුදු රේඛ 3ද, සුදු කෝට් 2ද, "F. E."  
ලැබුණු ඇති එහින් ත්‍රිවිජේ 2ද. ඇලිනිකාරය, ඇප්. ආර්.  
අර්. ඇලිස මහත්ත්‍රයා සහ ඇලිස මහත්මයාගේ වැඩ  
කාරා, ලේරුර්නස් අඡ්ස.

වම් 1896 කුත්‍රි අප්‍රේල් මස 11 වෙනි දින රැක්සාබේ  
වයංග ලැයිලේ නො: රෙදී 4ද, තේව්ටි 8ද, කෝට්ට 4ද,  
කොමිස පීදු බැහියය 4ද, කාස්ටලින් රැඩියල් 18ද, රඳී  
වල්ල ජේස්බූ 1ද, පටලේන්සු 1ද සහ සඳහර රෙදීද.  
ඇයුදයේකාරයා, අරුණස්කලම්.

අදිනිකාරයාලේ කරණයේ නීති නායුරිකාස්‍යාලේ අඩික් 155 දරණ වෙළෙන් පැවර. අදිනිකාරයා, මාතර ලන්කාසියාහාලේ ජේම්ස්, කුමූරුගැමුව.

සෞරක්‍රමිකාරුව නොහොතු දඩාවනේ  
සහුව ඉංගලනා.

**ඩී** 1896 සැම මාර්තු මස 5 වෙනි දින පොලේ  
පොලේය එක කුමුදී දු : වයස, අවරුදු නික  
ඇති වොලෝක පට න. (ං. ද, දකුනු කණුලුලේ — ද,  
දකුනු පස්සාගාමන් පිට ලකුණුන්ද, ඉස්සරහ යාමේ  
පිට ලකුණුන්ද, බැවි ලකුණුන්ද ප්‍රථිස්ථා ඇති සුදු  
ප්‍රතිරුච්ච එලදෙනු 1ද. අධිකාරයා, විලාපකය  
නැලුවමි.

වල් 1896 ක්‍රියා මාරුතු මස 30 වෙති දින පෘථිකීයර කුටීයේ කුඩාරේ දැඳු : වහය අවිරුදුවක වම්පෑන්සේ “අ. ට. ප. අ. X ද” නිවරණ ප්‍රාථිස්ථා ඇත්තේ රඛු ගොඟ 1ද, දකුනු අන්සේ “අ. ට. ප. අ. යා X ද” නිවරණ ප්‍රාථිස්ථා ඇත්තේ මාලුපාට එලුදෙනු තුන් 1ද, අධිකිකාරය, අවානිකිය ප්‍රාග්ධනී අව්‍යාපිත කාරිදවස් පතිරෙහේ ආරිස්සාම්.

## ଭୁବନେଶ୍ୱର କ୍ଷେତ୍ର.

වල 1896 කුවා අප්‍රේල් මස 8 වෙනි දින ව්‍යිස්ටල් ගොව ලේඛ සහ කෙමුවාතුලේ රේල්ලේ ඉස්වෙස්ම වන ආරක්ද අත් රඩපට කුඩා 1ක්. අධිකාරයා, ඇං. සී. ති. බුදුගේ මකන්මය,

பொலிஸ்க்ருத் தெள்ளவயான ஆடகளின் விவரக்கூறிப்பு.

இதின்கீழ் சொல்லப்படும் இங்கு பேர்களும் காக்கும் ஆண்டு மாசிமாசம் உந் தேதி, புது துறைக்கொல்லை கோட்டத்திலிருந்து: பச்சை வலம் திறந்துவர்க்களென்று

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள். இவர்களைப் பிடிப்பதற்கு பண்ணவில்லை பொலிஸ் நீதிவான் விட்டிருக்கிற வருங்கு இலக்கம் எங்கூடு :—

(க) பெயர்-ஆண்டியவுடத்தை கீழதா, சிங்களவன், பரயக்சாதி, பெளத்த சமயி, கமத் தொழில், வயசாந்தி, உயரமான் அடி சா அங்குலம், மெல்லிய தேக்கம், நிறமாக ருப்பு, மூக்கு வாய் பற்கள்-சாதாரணமான கூவிச் சீ, சுன்னள்-சுறுமைக்கொண்ட கபில் நிறம், மயிர்-சுறுப்பு, கொண்டையாய் முடிந்திருக்கிறது, மீசையும் கண்ணத் து மீசையும் வலுத்திருக்கிறான், ஒரு கைவிரல் சுட்டை, தழும்பொன்று இடுது காலி வூண்டு, நொன்றி. பிறக்கு விடமை-றங்கொல்கீலில் கல்பொட்ட நாடு பனவல்கீல வலு கொள்கீல் உலோகங்கையில் ஊசா ரிவான, விவாசகுசெய்த வன், பெண்சாதி உக்கு கல்பொட்ட நாட்டின்ருக்கிறான், ஏறக்குறைய கடி வயசு பெண்பின்னை ஒன்று உண்டு, தகப்பன்-கிறு, சுகோதரன்-உக்குவா கல்பொட்ட நாட்டி விருக்கிறான், அந்த டிஸ்திரிக்கிளி ருக்கும் தலைவர்களுக்கில்லை நன்றாகத் தெரியும்.

(2) பெயர்-தவுதுகொல்லி பிளிந்தர, சிங்களவன், ப்ரையன், பெளத்த சமயி, கமத் தொழில், வயசு கந்த, உயரம்-ஏற்குறையு இடு அடி, கொழுத்த தேகம், நிறம்-கறுப்பு, முக்கு வாய் பற்கள்-சாதாரணமானவைகள், கண்கள்-க்குறமைக்கொண்ட கபில சிறம் உருண்டை, மயின் சுறுட்பு, சொண்டையாய் முடிந்திருக்கிறது, கண்ணத்து மீலைசுயம் மீலைசுயம் கட்டையாய் கத்திரிக்கப்பட்டிருக்கிறது, வயிற்றின் மேல் தழும்பொன்றுண்டு, பிறநதவிடம் மங்கொல்லவிற் கல்பொட னாடு, பண்வில உடக்கொட, தக்வாரியில் ஊசாடுவான், விவாகங்குசப்தவன், பெண் சாதி-கல்பொட நாட்டிலிருக்கிறான், சகோதாரன-புண்சா, மச்சாண-ஜெதா, அந்த டிஸ்த்ரிக்கிள் உள்ள தலைவர் கரும் எல்லாநாட்டார்கள் இவைன் நன்றாய் அழிவார்கள்.

பெயர்வீரசேகர சங்கானங் ஆரச்சிகே அப்பு, சுதாக்கம் ஆண்டு மாசிமாசம் எந்தேதி, தங்கலை டின் திரிக்கீல் வரக்கெட்டியா ஞோட்டில் வளிமறைத்து களவுடுத் தானென்றுக் குற்றஞ்சாட்டப்பட்டவன், சிங் எவன், வேளாளன், பெளத்த சமயி, கமத்தொழில், யயக-உ, யரம்-ஏற்ககுறைய இதி அடி சூ அங்குலப், நல்ல தேகம், சுறுமைக்கொண்ட கபில நிறம், மூக்கும் வாய்ம-சாதாரா ணமானவைகள், எல்ல பற்கள், அப்பு உருண்டைக் கண்கள், மமிர்க்குறப்பு, கொண்டையாய் முடிர்திருக்கிறதி, கொஞ்சம் மீசையும் தாடியும் வைத்திருக்கிறான், பிரந்தவிடம-தங்கலை டின்திரிக்கிள் கம்புஸ்ஸவள் என்னுபிடம், பொதுவாய் உசிக்குமிடம-கம்புஸ்ஸகள், இடைக்கிடையிருக்குமிடம் - கடகில்ல கெட்டமன், மங்கில்ல, ஊசாடுமிடம்-பெளியத்த கடை டிக்கெவள்ள டி வெவு, வளியாண முடிக்காதவன், தகப்பன்-வீரசேகர தங்கான் அரச்சிகே சொயன்காமி, வகுக்கொட்ட ரொ-கிள்ல எக்கில்ல பொலீஸ் ஆயிச்சுருக் கிவெளை நன்றாகத் தெரியும். விவெனைப் பிடிக்க தங்கலை பொலீஸ் நீத்யான விட்டிருக்கிற விழங்குது இலக்கம் காதகரி.

பெயர்-ஜி. டவுனியு. பார்மஸ்வர்த், R. A. கசங்கூடு இலக்கத் துப்பாக்கிக்காரன், “பம்படியா,” காக்கும் ஆண்டு சித்திரமாசம் எங் தேதி, திருச்சோனமலையில் ரோயல் ஆர்த்திலரி, தென்பிரிவு கண் ம கொட்டனியில் நூந்து லீவு இல்லாமல் வேலைக்குப் போகாமல்ருந்து விட்டான் என்றுக் குற்றஞ்சாட்டப்பட்டவன், வயசு கூட வருத்தம் எ மாசம், உயரமானு அடி அங். ஸலமி, வெண்ணம் நிறம், மயிர்-கருஞ்சிவப்பு, நீலக் கண்கள், மழுத்துக்காரியங்கள், கேவகத்துக்கலெழுதின் தேதி அங்கு ம் ஆண்டு கார்த்திகமாசம் ரு ந் தேதி, பிடம் - “செப்பில்ட்,” பிறங்கவிடம் - “புரௌம்டென் மர்டி”

卷之三

கார்க்கா ம் ஆண்டு பங்குனிமாசம் எந் தேதி, “லே யாட்டஸ் புரோட்டவே” என்னுமிடக்கில் உறு ம் இலக்கத்

**துவீட்டிலிருந்து:** பித்தளை விளக்கு க, அலவாங்கு க, சிவப்பு சாரம் க, பச்சைப்பட்டுக் கைலென்சி க. சொந்தக்காரன், அப்துள் பகுர் எம். முகம்மது.

காஷ்கால ஆண்டு பங்குணி மாசம் 20 ந் தேதி, காலி கோட்டையில் “மிலிரெரி லக்கப்ஸ்” என்னுமிடத்தில் ருந்து : செம்பு தேய்ப் குழல்கள் கூ. காலி முணிசிபாலிட் உடைப் பார்மான்.

கார்த்திகை ம் ஆண்டு பங்குனிமாசம் கூட அல்லது உண் ந் தேதி, கொழும்புத் துறைமுகத்தில் : நிலக்கரி ஏது தும்பொழுது “கிளன் செஸ்டர்சிற்றி” என்னுடைய புகைக்கப்பவில்லீருந்து : “ கொரோனூமிடர் பெலென்ஸ் ” லீவர் வெள்ளிக்கடிகாரம் க, பொன் அல்பற் சங்கிளி க, பொன் “இஸ்கார்ப் பின்” க, சூனைக்கண்கள்பதித்தத் தொன் பொன் மோதிரம் க, பொன் கமிஷன் கைபொத்தான் கூட்டம் க, சாதாவான கைபொத்தான் கூட்டம் க, பெரிதாக்கும் கண்ணுடி க, செம்பு “இஸ்டெஞ்சில் பிலேட்” க, “சக்கெட்” தெறிகள் கூட்டம் க. சொந்தக்காரன், மெஸ் டவ்வியப் பர்ணிலை “சீப் இண்சினீி :” “கிளன் செஸ்டர்சிற்றி.”

காத்துக்கூ ம ஆண்டு பங்குனிமாசம் உடுத் தேதி, தந்கல்லியில் தற்றம் பொவா என்றுமிடத்திலிருந்து : கொமடுகள் தீந்கைபூசப்பட்டுள்ள நில வயசு கபிலின்ற காளை க, மு. ப. என்றும் இன்னும் இரண்டு குறிகள் சுடப்பட்டும் கொமடுகள் தீந்கைபூசப்பட்டுமூன்று அ வயசு சிவப்பு காளை க. உரியவர், அகமது லெப்பே முகம்மது லெப்பே மரிக்கார், “நல்கம்.”

ஈக்கு ம் ஆண்டி பங் துனிமாசம் உடு ந் தேதி, அம்ப  
ந்தொட்டையைச் சேர்ந்த அம்பல்க்கொட்டை என்னுமிட  
த்து ஆயுக்துறையிலிருந்து : ஒத்தைமாட்டு காரத்தைக்  
சொற்றக்காரன், பறங்பல்லியகமகே தொன் அர்ணே  
வில.

காத்திரி ம் ஆண்டு சித்திரைமாசம் காலதேதி, “மீபவளை” மென்னுமிடத்தில் உரியவர் தோட்டத்தில்ருந்து : வலதுவிலாவல் தி. கே. டி. என்று சுடப்பட்ட சிவப்புப் பக்கள் இரண்டிம், வலது விலாவில் தி. கே. டி. என்று சுடப்பட்ட கறுப்புப் பகுக் கொந்தக்காரன், தெல்லமுறை ஹெற்றிகே அதோனில் தசில்வா.

காவுக்கு ம் ஆண்டு சுத்திரைமாசம் கூங் தேதி, காலி  
விற் “தங்வித்தர” என்னுமிடத்தில் உரியவர் வீட்டிலிரு  
ந்து : முழும்மட்டமான் வேதபொஸ்ததங்கள் கூ, சிவப்பு  
கமபாயங்கள் அ, சாரை ரூபா உடி, அணிந்த சிவப்பு  
கமபாயங்கள் ச, பித்தளை தாங்குவிளக்கு ச, பித்தளை  
பழக்கம் ச, பித்தளை பாண்டம் க, பெண்பிள்ளை வெள்ளை  
சட்டமக்கள் சூ, வெள்ளித்தெறிகள் க. சொந்தக்கா  
ரன், இசுமாமில் லெப்பை மரிக்காரும் காசிலெப்பை மரி  
க்கார்.

காவுக்க ம் ஆக்டி சித்திரைமாசம் அந்தேதி, எல்லா முயிலில் உரியவர் சட்டப்பக்கட்டிலிருந்து : சல்லியை ஒன்று ரொண்டி த, ஏறக்குதையை நிதங்கபவுள், இங்லா ன்டப்பக்கி நிபவுள்ள தோட்டி க, சாமான்கள் பந்துச் சீட்டி க, “லண்டக இப்பீரியல் இன்ஸ்ற்ஹீரியுசன் மெம்பர் டிகெக்டர்” க, எல்லாருக்கம் சிறு காசும் காகிதங்களும்.

சொந்தக்காரன், மெஹ ஜே. ஆர். வெ, “வண்டனுக்கு போகும் புகைக்கப்பல் ரூம்மின் பஸ்ஸன்சர்.

காம்பக ம ஆண்டு கித்தியாமாசம அங் தேசி, கண்டி “கெசல்கில் இவற்றிற்” எனனுமிடத்தில் வீடொன்றிலி ருந்து : “பின்க் பிலேன்ஸ்” யார் ச, “வெரங்குலோத்” யார் டி, “கிரேஸ்லன்” யார் உ, “பிரவுன்பிலச்” யார் க, கீற்று “பிலேன்ஸ்” கோட்க, கறுப்பு “சர்ச்” கோட்க, குஸ்னிக் கத்திகள் உ. சொந்தக்காரி, மத்தவு னேண.

கஅக்கும் ஆண்டு சித்திரராமாசம் கீந் தேதி, வின் பூள்ளியில் மவுசால்ல தோட்டத்து கோழிக்கட்டிலிருந்து : மஞ்சள் நிறக் கோளிகள் உ, தறுப்பு நிறக் கோழி கள் கன, பெரிய வெள்ளைச் சேவல் க, சின்னை கோழி கள் சு. சொந்தக்காரன், மௌஸ் ஜே. ஜி. சின்ஸலயர்.

காதுக்கூடு ஆண்டு சித்திராமாசம் ஈ ० ந் தேதி, “கொழுப்புக் கொம்பனித் தெருவில் “பூஜியன் பிலேஸ்” என்னுமிடத்தில் மௌலி எப். ஆர். எல்லிஸையிருக்கும் வந்களாவிலிருந்து : சிறு பிளாப்பளகை பெட்டி க, வெள்ளீரை கீலைகள் க, வெள்ளீரை கோட்கள் २, பணியளகள் २, F. E. குறிக்கப்பட்டுள்ளும். சொந்தக்காரர்கள், மௌலி எப். ஆர். எல்லிஸ், அவர்களும் லாற்றுள் அப்பு.

கறுக்கும் ஆண்டு சித்திரரமர்சம ககங் தேதி, ரூக்காவத் தோட்டத்து கூலிலைனிலிருந்து : சிலைஞர் அ, வேட்டிகள் அ, கோட்ட ச, கமிசைகள் ந, பணியண்கள் ச, காசு ரூபாய் கறி, வெள்ளிக் காப்புசள் கூட்டம் க, பட்டுக் கைலேஞ்சி ஒன்றும் கொஞ்சம் சிலைஞர். சொந்தக்காரன், அறுஞுசலம்.

உரியவருடைய ஊக்கதைக் கரத்தையிலிருந்து : காந்தி ம இலக்கத்து “முனிசிபல் டின்பிலேற்” க. சொந்தக் காரன், மாத்தறையிலிருக்கும் லங்காக்கினகே ஜீமிஸ் கம்ப்யூனல்முவ.

கிருட்ப்பட்டது அல்லது அலைக்குப்போனது.

கார்க்கா ம் ஆண்டு பங்குனிமாசம் டி ந் தேதி, பொ  
லொபொலைய் என்னுமிடத்து வயலிலிருந்து : வலது  
கண்ணத்தில் ஸ என்று சுடப்பட்டும் முதுகில் ந. கு.  
என்று சுடப்பட்டுமுள்ள நு வயச் சுபில சுறப் பகு க.  
சொந்தக்காரன். வேளாயிதர் நல்லதமயி.

சதுக்க ம ஆண்டு பங்குனிமாசம் நூல் ந் தேற், பது கும்பா என்று கூப்பிடப்பட்ட வயலிலிருந்து : இது விலாவில் அ. பா. ப. அ. பி. என்று சுடப்பட்ட சு வய சு சிவப்பு காளை சு, இது விலாவில் அ. பா. ப. அ. யோ, பி. என்று சுடப்பட்ட கறுப்பு பசு க. சொந்தக்காரன். அதென் சிதாவிலிருக்கும் அதென்கிதா கரியாவசன் பத்தி ரகே அரிச்காமீ.

இழக்கப்பட்டது.

காதுக்கூடு அண்டு சித்திரைமாசம் அந்தேதி, “பிரிஸ் ற்றல் ஓட்ட” இக்கும் கோட்டை நேள்வை இளற்றேநச் னுக்குமிகையில் : புது சிவப்புக் கைக்குடை க. சொங்கத்காரன், மெஹு, எப். சி. ஓ. பரமன்.

L. HOLLAND.

for L. F. KNOLLYS,  
Inspector-General of Police.